

"புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்."

-பிலி 4 : 8

எந்தப் புண்ணியமான அல்லது மதிப்புள்ள காரியங்களாகவோ, எந்த அளவிற்கும் புகழ்த்தக்கக் காரியங்களாகவோ, அல்லது யாரேனும் ஒருவருடைய மேன்மையான வார்த்தைகள் அல்லது மேன்மையான கிரியைகள் அல்லது மேன்மையான மனோபாவங்கள், எதுவாயிருந்தாலும் நாம் அவைகளை நம்பிக்கையோடு தியானிக்கலாம். அதன் பலனாக நம்முடைய புது இருதயமும், மனதும், சித்தமும் இந்த விதமாக போதனைக்கு எடுத்துக்கொள்ளும் அந்த இலட்சியங்களை நோக்கி நாம் முன்னேறுவதைக் காண்கிறோம். நமது மனம் புதிதாகிறதினாலே நாம் அதிகதிகமாக மறுபுறமாக்கப்பட்டு, இப்பொழுதிருக்கிற ஜீவியத்தில் மகிமையின் மேல் மகிமையடைந்து மறுபுறமாக்கப்பட்டு, அங்குலம் அங்குலமாக, படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக நமது கர்த்தரும் எஜமானவருடைய மகிமையான சாயலை அடைய மிகவும் சமீபமாக நெருங்குகிறோம். நம்முடைய எண்ணங்கள் இந்த நிலையில் நிலைத்திருந்து, கர்த்தரோடு இருக்கிற நமது ஐக்கியமும் நிர்வகிக்கப்பட்டால், கர்த்தரின் சாயலிலும், ரூபத்திலும் நம்மை சதா காலங்களுக்கும் பூரணமாக்கப்போகும் நீதிமான்களின் உயிர்தெழுதலில் நாம் பங்கடைவோம்.

-Z '03, 9 (R 3129).

புண்ணியங்கள் அதிகமாக நீதியின் குணசீலங்களைக் குறிக்கின்றன. புகழ் அன்பின் குணசீலங்களைக் குறிக்கிறது. மனது நிச்சயமாக சிந்திக்குமாகையால், நல்ல சிந்தனைகளையும், குணங்களையும், புண்ணியங்களையும், புகழ்ச்சிகளையும் தியானிப்பது எவ்வளவு அதிக மேன்மையுள்ளதாயிருக்கிறது! தியானத்தின் தாழ்வான நிலை பொருள்களைப் பற்றியது தியானத்தின் உயர்ந்த நிலை ஜனங்களைப் பற்றியது. ஆனால் தியானத்தின் மிக உயர்ந்த நிலை விசேஷமாகத் தேவனிலும், கிறிஸ்துவிலும், பரிசுத்தவான்களிலும் இருக்கிறதைப் போன்ற மேன்மையான சிந்தனைகளையும் குணங்களையும் பற்றினது. இது அவர்களைப் போல ஆவதற்கு மிகவும் உத்தமமான வழியும் கூட!.

-P '36, 31.

**ஒத்து வாக்கியங்கள் :-**

2பேது 1:3,5; யோசு 1:8; சங் 1:2; 4:4; 19:14; 39:3; 49:3; 63:5,6; 77:10-12;104:34; 119:11,15,16,23,48,59,97,99; 139:17,18; 143:5; 1தீமோ 4:13.

**கோபுர வாசிப்பு :** Z '16, 166 (R 5908).

**வினாக்கள் :** இந்த வாரத்தில் நான் புண்ணியத்தையும், புகழையும் சிந்தித்துக் கொண்டிருந்தேனா? எப்படி? அதில் உதவியாயிருந்ததும் இடையூறாயிருந்ததும் எது? எந்தச் சந்தர்ப்பங்களில்? பலன் என்ன?